

## நஞ்சற்ற எதிர்காலத்திற்கானப் பரப்புரை

பொது நல நோக்கம் கொண்ட நாங்கள் இந்த நஞ்சற்ற எதிர்காலத்திற்கான உலகுதழுவிய பரப்புரை இயக்கத்தில் பங்கேற்பதில் மகிழ்கிறோம். நஞ்சு பரப்பும் ரசாயனக் கழிவுகளால் கெடுக்கப்படாத தூய உலகம் வேண்டுமென்பதே எமது லட்சியம். ஒவ்வொரு மனிதருக்கும் பாதுகாப்பான வாழ்வு ,ஆரோக்கியமான சுற்றுச்சூழல் பெறும் உரிமை உண்டு. நஞ்சுக் கழிவுகள் நமது வாழ்க்கைச் சூழலையும் எதிர்காலத்தலைமுறையினரையும் பாதிக்க அனுமதிக்கக்கூடாது.

**வளம் குன்றா வளர்ச்சிக்கான நல்ல செயல்பாட்டிற்காக (Sustainable Development Goal - SDG) கீழ்க்காணும் உறுதி மொழியை நாங்கள் ஏற்கிறோம்..**

1. நஞ்சுக்கழிவுகள், வேதிப் பொருட்கள் மூலமான பாதிப்புகளைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கையும் முன்னுரிமையும் தரப்பட வேண்டும்.
2. முடிவெடுப்பதில் பெண்களுக்கு சமத்துவமான பங்களிக்கப்பட வேண்டும்.. அத்துடன் பாலினம் சார்ந்த பாதிப்புகள் பற்றிய விவரங்களை அறியவும் பெண்கள் நலனைப் பாதிக்கும் வேதிக்கழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் உரிமையும் வழங்கப்படவேண்டும்.
3. தொழிலாளர் நலச்சட்டங்கள் மூலம் வேதி நச்சுக்கழிவுகளிலிருந்தும் மாசுகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்து (SDG - இலக்கு 3 ன் படி) அவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்படவேண்டும்.. குழந்தைகளின் நலனில் தனிக்கவனம் செலுத்தி பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் நலம் ஆகியவற்றைப் பேணுதல் வேண்டும்.. மேலும் குழந்தைகள் பயன்பாட்டிற்காக உருவாக்கப்படும் பொருளின் உற்பத்தி , வடிவமைப்பு, செயல்பாடு, நடைமுறை ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.
4. அதிகத் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் மற்றும் பூச்சிகொல்லிகளின் உற்பத்தி மற்றும் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்துவதுடன் இயற்கைச் சூழல் பாதுகாப்பு விதிகளைச் செயல்படுத்தி வேளாண்மையில் நீடித்த தீங்கற்ற முறை உருவாகத் திட்டமிட வேண்டும்.
5. வேதியல் பொருட்களின் உற்பத்தியில் ஏற்படும் மாசுபாடுகளைத் தகவல் அறியும் சட்ட விதிமுறைகளின்படி அறிந்து அவற்றின் வேதி பொருட்கள் மற்றும் மாசு வெளிப்பாடு பற்றிய முழுமையான உண்மை நிலையை அறிவிக்க வேண்டும்.
6. மாசுபடுத்தப்பட்ட இடத்தைக் கண்டறிவதிலும் வகைப்படுத்துவதிலும் தூய்மை செய்வதிலும் சூழல் நல மீட்புப்பணிகள் மேற்கொள்வதிலும் தேவையான பரிந்துரைகள் வழங்கப்பட வேண்டும். இதில் ஒளிவு மறைவற்ற வெளிப்படையான

தன்மையைக் கடைபிடிப்பதுடன் சமுதாயத்தின் பங்கை ஒருங்கிணைக்க வேண்டும் (SDG -15 ன் படி)

7. தீமை செய்யும் வேதிப்பொருட்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வூட்டுதல் வேண்டும். , நீர், நிலம் , காற்று, உணவு, சூழல், மக்கள் நலம் ஆகியனவற்றில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்காணிக்கவேண்டும். மேலும் பாதுகாப்பான மாற்றுச் செயல்பாடுகளைப் பரிந்துரைப்பது, டன் அதைச் செயல்படுத்தவும் வேண்டும். அத்துடன் தீமை பயக்கும் வேதிப்பொருட்களுக்கு மாற்றாக இயற்கையான மாற்று வழிகளைக் கண்டுபிடித்து அதைக் குறைப்பதற்கானச் சட்டங்களை இயற்றி அதை வலிமைப்படுத்தி மாசுகள் தவிர்த்தல் வேண்டும்( SDG இலக்கு 6,12 &16)

8. கடலில் கலக்கப்படும் அனைத்து மாசுகளையும் தடுத்தல் அவசியம். பாதரச நஞ்சானது உடலின் சுரப்பிகளைப் பாதிக்கும். அவற்றைத் தடுப்பதுடன் நெகிழிப் பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகளையும் களைய வேண்டும் ( SDG இலக்கு-12 &14)

9. மாசுக் குவிப்புப் பற்றியக் கணக்கெடுப்பு ,கழிவு மறுசுழற்சி, மாசற்ற நிலை, வேதி நஞ்சற்ற உற்பத்தி ஊக்குவிப்பு அகியன மேற்கொள்ள வேண்டும் ( SDG இலக்கு 11)

10. பணிபுரிவோர் உடல் நலப் பாதுகாப்புச் சட்டங்கள் செயலாக்குவதுடன் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் பாதிப்பையும் அளவிடல் வேண்டும். மேலும் தனிநபருக்கும் சமுதாயத்திற்குமான பணியிடப்பாதுகாப்பு,, மாசு தீமைகள் பற்றி அறியும் உரிமை பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை ஆகியன வழங்குதலும் ( SDG இலக்கு 8, 9) வேண்டும்

11. ஒருமுறை பயன்பாட்டு நெகிழிப் பொருட்கள் உற்பத்தியைத் தடை செய்யவும் ஈயம் சேர்க்கப்பட்ட வண்ணங்கள், வார்னிஷ், இனாமல் பளபளபூட்டிகள், மேல் பூச்சு வண்ணம் போன்றவற்றையும் தடைசெய்யவும் அரசை வலியுறுத்துவதுடன் நடைமுறைப் படுத்துவதில் அரசுடன் இணைந்தும் செயல்பட வேண்டும் ( SDG இலக்கு 3,12 & 14)

12. வேதிக் கழிவுகள் பற்றிய கொள்கை ஒப்பந்தம் போன்றவற்றை உருவாக்குவதிலும் முடிவெடுத்தல், செயல்படுத்தல் ஆகியவற்றிலும் மாநில ,தேசிய, உலகளவிலான ஆலோசனைகளில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் ( SDG 16) (ரியோ கொள்கை 10 )

13. வேதிப் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலையில் மறுசுழற்சிக் கட்டுமானம், நச்சுத்;தன்மை பற்றியத் தகவல் பரிமாற்றம், கலக்கப்படும் நேனோ பொருட்கள் பற்றிய விபரம் , 100 விழுக்காடு நஞ்சற்ற மாசு வெளியேற்றுவது வளாகப் பசுமை ஆகியவற்றை உறுதி செய்தல் ( SDG 8,9,12 & 17) (ரியோ கொள்கை 16) வேண்டும். மேலும் இது தொடர்பாக வணிகம் மற்றும் மனித உரிமை குறித்த தனியார் துறைக்கான ஐ நா வழிகாட்டலில் படி செயல்படவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அழுத்தம் தர வேண்டும்.